

தமிழ்**ஏழாம் வகுப்பு****இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2022****நேரம் : 1.30 மணி****மதிப்பெண் : 50****சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக****6×1=6**

1. கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன_____
அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்
2. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது_____.
அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி_____
அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்ணடை ஈ) சமுக்கு
4. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் _____.
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்
5. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது_____.
அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்
6. 'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் _____.
அ) திருக்குறளார் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.**2×1=2**

7. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் _____ என அழைக்கப்படும்.
8. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் _____ எனக் குறிப்பிடப்படும்.

பொருத்துக.**4×1/2=2**

9. வங்கம் - கதிரவன்
10. பருமல் - கப்பல்
11. திரிசொல் - குறுக்கு மரம்
12. பரிதி - அழுவம்

குறுவினா (ஐந்து மட்டும்)**5×2=10**

13. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
14. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
15. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
16. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
17. கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

18. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
19. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

சிறுவினா (இரண்டு மட்டும்)

2×4=8

20. கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
21. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.
22. கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
23. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.

மனப்பாடப்பகுதி

4+2=6

24. 'வானம் ஊன்றிய' எனத் தொடங்கும் பாடலை எழுதுக.

கதைப்பகுதி, கட்டுரை, கடிதம் (இரண்டு மட்டும்)

2×6=12

25. மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
26. பயணங்கள் பலவகை
(முன்னுரை - பயணத்தின் தேவை - தரைவழிப்பயணம் - கடல்வழிப் பயணம் - வான்வழிப் பயணம் - முடிவுரை)
27. உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

மொழியை ஆள்வோம்.

6×1=6

28. தொடர்களில் அமைத்து எழுதுக.
நீரோட்டம்
29. பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
30. ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.
அ) _____ புல்லை மேயும். ஆ) _____ சுடும்.
31. பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.
அ) தீ _____ ஆ) பா _____
32. பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.
அ) படி ஆ) சொல்,
33. கலைச்சொல் அறிவோம்.
அ) Anchor - ஆ) Degree -

ந.தாண்டவமூர்த்தி MA.,B.Ed